



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்

[2026 ஆம் ஆண்டு யூன் மாதம் 03 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

2026, யூன் மாதம் 05 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 140.00

தபாற் செலவு : ரூபா 150.00



இச்சட்டத்தை www.documents.gov.lk எனும் இணையத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

**[2026 ஆம் ஆண்டு யூன் மாதம் 03 ஆம் திகதி
அத்தாட்சிப்படுத்தப்பட்டது]**

ச.வ.-ஒ. 14/2025

**2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளு
மன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக:-

1.(1) இச்சட்டம், 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்
படலாம்.

சுருக்கப்
பெயரும்
நடைமுறைக்கு
வரும்
தேதியும்

(2) இப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு
செய்யப்பட்டுள்ள பிரிவுகளின் ஏற்பாடுகள் தவிர்ந்த, இச்
சட்டத்தின் ஏற்பாடுகள், சட்டமூலமானது எத்தேதியன்று
பாராளுமன்றச் சட்டமொன்றாக வருகின்றதோ
அத்தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) கீழேயுள்ள பட்டியலின் நிரல் II இல் குறித்துரைக்கப்
பட்டவையும் (இதனகத்துப்பின்னர் “முதன்மைச்சட்டவாக்கம்”
எனக் குறிப்பீடுசெய்யப்படும்) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம்
இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளைத்
திருத்துகின்றனவையும் அப்பட்டியலின் நிரல் I இல்
குறித்துரைக்கப்பட்டவையுமான இச்சட்டத்தின் ஏற்பாடுகள்,
அப்பட்டியலின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்டவாறான
அந்தந்தத் தேதிகளில் விடயத்துக்கேற்ப, நடைமுறைக்கு
வருதல் வேண்டும் அல்லது நடைமுறைக்கு வந்துள்ளனவாகக்
கருதப்படுதல் வேண்டும்.

பட்டியல்

நிரல் I	நிரல் II	நிரல் III
இச்சட்டத்தின் பிரிவு	திருத்தப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவு	நடைமுறைக்கு வரும் தேதி
2	8	01.04.2024
3	10(2அ)	08.05.2023
5	52	01.04.2025
6	52அ	01.04.2025
7	59(1அ) மற்றும் (2)	01.04.2025
8	68(3)	01.04.2025
9	69(1) (ஈ), (1அ) மற்றும் (2அ)	01.04.2025
10	72(3)	01.04.2018
11	79(1), (2) மற்றும் (3)	01.04.2025
12(1) (ஆ)	84(2) (ஆ)	01.04.2026
12(2) (இ)	84(3) (ஊ)	01.04.2025
16	90(3) மற்றும் (6)	01.04.2026
17	91(1), (3), (4), (5) மற்றும் (6)	01.04.2026
18	92(1)	01.04.2026
19	94(1)	01.04.2025
21	96(அ)	01.01.2024
35	203(6)	31.03.2025
36	முதலாம் அட்டவணை 4 ஆம் பந்தியின் (2ஆ) என்னும் உட்பந்தியின் (ஆ) என்னும் விடயம்	01.04.2022

நிரல் I	நிரல் II	நிரல் III
இச்சட்டத்தின் பிரிவு	திருத்தப்பட்ட முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவு	நடைமுறைக்கு வரும் தேதி
37	இரண்டாம் அட்டவணையின் (1அ) மற்றும் (2அ) என்னும் உட்பந்திகள்	01.04.2026
38	மூன்றாம் அட்டவணையின் பந்தி (அ) (iv)	01.04.2018
38	மூன்றாம் அட்டவணையின் பந்திகள் (i) (ii), (த) மற்றும் (நந)	01.04.2025
40	ஐந்தாம் அட்டவணை	01.04.2025
41	ஆறாம் அட்டவணை	01.04.2024

2. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவானது அப் பிரிவின் (2)ஆம் உட்பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப் படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவைத் திருத்துதல்

- (1) அவ்வுட்பிரிவில் “எத்தகையதுமான எம்மூலத்திலிருந்தேனும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏனைய மூலங்களிலிருந்து” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;
- (2) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “கொடுப்பனவுகளும்; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “கொடுப்பனவுகளும்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(3) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், 11 “உள்ளடக்கப்படுகின்ற தொகைகள்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “உள்ளடக்கப்படுகின்ற தொகைகள்; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்;)

(4) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை சேர்ப்பதன் மூலமும்:-,

“(இ) மோட்டார் வாகனங்களின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகைகள்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
10 ஆம் பிரிவைத்
திருத்துதல்

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ஆ) என்னும் பந்தியின் (viii) ஆம் உட்பந்தியில் “ஒதுக்குக் கைமாற்றியுள்ள தொகையொன்று அல்லது இதுவரை உறப்படாத ஆனால் ஓர் எதிர்கால வரிமதிப்பீட்டாண்டில் உறப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவினங்களுக்கான அல்லது நட்டங்களுக்கான நிதி ஏற்பாடு,” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஒதுக்குக் கைமாற்றியுள்ள தொகையொன்று அல்லது இதுவரை உறப்படாத ஆனால் ஓர் எதிர்கால வரிமதிப்பீட்டாண்டில் உறப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவினங்களுக்கான அல்லது நட்டங்களுக்கான நிதி ஏற்பாடு,” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் (2அ) என்னும் உட்பிரிவில்-

(அ) (அ)என்னும்பந்தியில், “வங்கிவரைவொன்று என்ற வகையாகவல்லாது வேறு வகையில் அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “வங்கிவரைவொன்று என்ற வகையாக வல்லாது வேறு வகையில் அல்லது

இரண்டாவது குறிப்பிடப்பட்ட ஆளின் வங்கிக்கணக்கில் பணத்தை வைப்புச் செய்வதால் அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(ஆ) (ஆ) என்னும் பந்தியில் –

(i) (i) ஆம் உட்பந்தியில் “ஏதேனும் கொடுப்பனவுக்கு;” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் கொடுப்பனவுக்கு அல்லது கொடுப்பனவால்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(ii) (ii) ஆம் உட்பந்தியில் “ஏதேனும் கொடுப்பனவுக்கு; என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஏதேனும் கொடுப்பனவுக்கு அல்லது கொடுப்பனவால்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 46 ஆம் பிரிவானது அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
46 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(3அ) இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட அல்லது தாபிக்கப்படக்கூடியதாக கருதப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகத்திற்கு சொத்தொன்றை கொடையாகவோ அல்லது அதன் நன்கொடையாகவோ சொத்தின் சொத்தாண்மையாகவோ கைமாற்றுவதன் மூலம் ஆளொருவர் சொத்தொன்றைத் தேறிப்பெறுமிடத்து, அவ்வாள் தேறிப்பெறுகைக்கு நேர்முன்னர் சொத்தின் தேறிய ஆகுசெலவுக்குச் சமமாக அத்தேறிப்பெறுகை

தொடர்பிலான தொகையொன்றைப் பெற்றுக் கொள்பவராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
52 ஆம் பிரிவைத்
திருத்துதல்

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 52 ஆம் பிரிவானது அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

“(4) இயைபான வரிமதிப்பீட்டாண்டில் மொத்த மதிப்பிடற்பாலதான தொகையானது, தனியாளொருவரின் அல்லது உருவகமொன்றின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தை கணிப்பதில் கழிக்கப்படவேண்டிய தகைமையளிக்கின்ற கொடுப்பனவுத் தொகை விஞ்சாத காரணத்துக்காக, 2025, ஏப்பிறல் 1 ம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டொன்றுக்காக இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் நியதிகளின் படி, ஐந்தாம் அட்டவணையின் 1 ஆம் பந்தியின் (ஆ) என்னும் உட்பந்தியின் (i) ஆம் மற்றும் (v) ஆம் விடயங்களில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் தகைமையளிக்கின்ற கொடுப்பனவின் கழிப்பீடானது, சாத்தியமற்றதாகின்றவிடத்து, இயைபான வரிமதிப்பீட்டாண்டில் கழிக்கப்படுவதற்கு சாத்தியமில்லாத அத்தகைய தகைமையளிக்கின்ற கொடுப்பனவின் தொகையானது, இயைபான வரிமதிப்பீட்டாண்டை உடனடுத்துறுகின்ற வரிமதிப்பீட்டாண்டொன்றில் தனியாள் அல்லது உருவகமொன்றின் மதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்து அல்லது அடுத்துறுகின்ற ஏதேனும் தொடர் ஆண்டின் மதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்லப்படுதலும் கழிக்கப்படுதலும் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்திற்கு
பிரிவு 52அ இனை
உட்புகுத்துதல்

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 52 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப் படுவதுடன் அது அச்சட்டவாக்கத்தின் 52அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

“ஆயுட்
காப்புறுதிப்
பத்திரங்கள்
லிருந்தான
தொகைகள்

52அ.(1) இச்சட்டத்துக்கு முரணாக எது
எவ்வாறிருப்பினும், 4 ஆம் பிரிவின் கீழ் வரிமதிப்
பீட்டாண்டொன்றுக்கான தனியாளொருவரின்
மதிப்பிடற்பாலதான வருமானத்தைக் கணக்கிடு
வதில் -

(அ) காப்புறுதியாளரின் இறப்பின்மேல்;

(ஆ) பத்திரத்தின் முதிர்ச்சியின்மேல்;
அல்லது

(இ) பத்திரத்தின் ஒப்படைப்பின்மேல்,

அத்தகைய பத்திரத்தை வைத்திருப்பவராக
விருந்தாலுஞ்சரி அல்லது பயனாளியாக
இருந்தாலுஞ்சரி ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தின்
கீழ் தனியாளொருவரால் பெற்ற அல்லது
பெறப்படவுள்ள ஏதேனும் தொகையானது
விலக்களிக்கப்படுதலாகாது.

(2) ஓராம் உட்பிரிவானது ஆயுட் காப்புறுதிப்
பத்திரத்துடன் சம்பந்தப்பட்ட அல்லது அதன் கீழ்
செய்யப்படும் பின்வரும் கொடுப்பனவுகளுக்கு
ஏற்புடையதாதலாகாது:-

(அ) ஊழிய வருமானம் அல்லது தொழில்
வருமானத்தை அமைத்துருவாக்கு
கின்ற ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தின்
கீழ் பெறப்பட்ட ஏதேனும் தொகை;
அல்லது

(ஆ) காப்புறுதி செய்யப்பட்ட ஆளின்
மரணம் அல்லது பத்திரத்தின்
முதிர்ச்சி தவிர்ந்த வேறுவகையில்,
ஆயுட் காப்புறுதிப் பத்திரத்தின்
கீழ் பெறப்பட்ட ஏதேனும்
ஆண்டுத்தொகை அல்லது ஏதேனும்
ஓய்வூதியம், பணிஓய்வு அல்லது
ஓய்வூதியக் கொடுப்பனவு அல்லது
ஏதேனும் கொடுப்பனவு.

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

(3) இப்பிரிவிலுள்ளதெதுவும் 35 ஆம் பிரிவின் ஏற்புடைமையை மட்டுப்படுத்தலோ அல்லது பாதித்தலோ ஆகாது.

(4) இப்பிரிவின் நோக்கங்களுக்காக, “ஆயுட் காப்புறுதிப் பத்திரம்” என்பது 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட காப்புறுதியாளரால் வழங்கப் பட்ட காப்புறுதி ஒப்பந்தமொன்றாக கருதப் படுதல் வேண்டும். இது தனியாளொருவரின் இறப்பின் மீதான பணக் கொடுப்பனவை வழங்கு கின்றது.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
59 ஆம் பிரிவைத்
திருத்துதல்

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(1அ) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எது எவ்வாறிருப்பினும், 2025, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டி லிருந்து பயனாகும் கூறு நம்பிக்கைப்பொறுப் பொன்று அல்லது பரஸ்பர நிதியமொன்று மார்ச் முப்பத்தோராம் நாளன்று முடிவடையும் ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டும் முடிவடைந்த பின்னர் ஐந்து மாதங்களுக்குள் ஆணையாளர் தலைமையதிபதியினால் குறித்துரைக்கப் பட்டதான வருமான விபரங்கள், விலக்களிக்கப் பட்ட தொகைகள், பிடித்து வைத்தல் வரி மற்றும் வேறு எவையேனும் தகவல்கள் அடங்கிய சான்றிதழ் ஒன்றைக் கூறு உடைமையாளர் ஒவ்வொருவருக்கும் வழங்கத் தவறும் பட்சத்தில், இலங்கையில் வதியும் கம்பனியாக கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் இலங்கையில் வதியும்

கம்பெனிகள் தொடர்பிலான இச்சட்டத்தின்
ஏற்பாடுகள் ஏற்புடையனவாதலும் வேண்டும்.”;
அத்துடன்

- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “ஓராம்
உட்பிரிவின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக
“ஓராம் அல்லது (1அ) என்னும் உட்பிரிவின்”
என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்
மூலமும்.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 68 ஆம் பிரிவானது
இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
68 ஆம் பிரிவைத்
திருத்துதல்

- (1) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “ஏதேனும் வரி
மதிப்பீட்டாண்டில்” என்னும் சொற்களுக்குப்
பதிலாக “2025, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு
முன்னரான ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில்”
என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன்
மூலமும்; அத்துடன்

- (2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை உடனடுத்துப்
பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலமும்:-

“(4) இரண்டாயிரத்து இருபத்தைந்து,
ஏப்பிறல் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற
மதிப்பீட்டாண்டிலிருந்து பயனுறுகின்ற
இச்சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின்
1 ஆம் பந்தியின் (அ) என்னும் உட்பந்தியில்
குறிப்பீடுசெய்யப்பட்ட நிறுவனமொன்று
எனும் விடயத்தில், அத்தகைய உட்பந்தியில்
குறித்துரைக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்
கான ஆகுசெலவு அத்தகைய நிறுவனத்தி
னாலேயே பொறுக்கப்படுகின்றது என
ஆணையாளர் தலைமையதிபதி திருப்திப்
படுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி,
வரிமதிப்பீட்டாண்டுக்கான நிறுவனத்தின்
வரிசெலுத்தப்படற்பாலதான வருமானத்தின் மீது

செலுத்தப்படற்பாலதான வரிக்கு சமமான வரி வரவொன்றை ஆணையாளர் தலைமையதிபதி வழங்குதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
69 ஆம் பிரிவைத்
திருத்துதல்

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 69 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ஈ) என்னும் பந்தியில் “இலங்கையில் வதிவுள்ளவராதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக “இலங்கையில் வதிவுள்ளவராதல் வேண்டும்:

ஆயின், அத்தகைய தனியாளொருவர் இலங்கைப் பிரசையொருவராக அல்லது இலங்கை தவிர்ந்த வேறு ஏதேனும் நாடொன்றின் பிரசையாகவிருந்தால், அத்தகைய தனியாள் இலங்கையில் வதிவுள்ளவராகவிருப்பதற்கு கருதப்பட்டதாக இருக்கின்ற காரணத்தினால் அத்தகைய கப்பலில் தொழிலுக்கமர்த்தப்படுவதி லிருந்தான அவரது வருமானம் தவிர்ந்த ஏதேனும் வருமானம் தொடர்பில் வதிவுள்ளவொருவராக வருமான வரிக்கு ஆளாதலாகாது :

ஆயின், மேலும், இப்பந்தியின் கீழ் வருமான வரி நோக்கத்திற்காக மட்டும் இலங்கையில் வதிபவராக கருதப்பட்ட எவரேனும் தனியாளொருவர் அவ்வாறு தொழிலுக் கமர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியின்போது இலங்கையில் வதிவுள்ளவராக பரிகரிக்கப்படுதல் வேண்டும்.”; அத்துடன்

(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(1அ) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எது எவ்வாறிருப்பினும், தனியாளொருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளரால் வழங்கப்பட்ட முதலீட்டாளர் வகுதி வதிவிட விசாவை கொண்டிருப்பின், அத்தனியாள் வரிமதிப்பீட்டாண்டொன்றிற்காக இலங்கையில் வதிவுள்ளவராதலாகாது.

(2அ) ஐயத்தை தவிர்ப்பதற்காக, தனியாளின் உடனடி இலங்கைத் தொழில்தருநருடன் இணையாதவொரு தொழில்தருநருடன் ஒரு வருடத்திற்கு குறையாத காலப்பகுதிக்கு ஒப்பந்தமொன்றின் கீழ், தொழிலுக்காக அத்தகைய தனியாள் இலங்கையிலிருந்து வெளியேறின், இலங்கையைவிட்டு நீங்குகின்ற தனியாள் வரிமதிப்பீட்டாண்டின் முதல் நாளன்று தொடங்கி அத்தகைய ஒப்பந்தம் காலாவதியாகும் தேதியன்று முடிவடைகின்ற காலப்பகுதியொன்றுக்கு அத்தகைய தனியாள் இலங்கையில் வதிவுள்ளவராக கருதப்படுதலாகாது என இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.”.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 72 ஆம் பிரிவானது அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
72 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(3) இரண்டாம் உட்பிரிவிற்கு முரணாக எது எவ்வாறிருப்பினும், இலங்கையிலிருந்து பண்டங்கள் அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பிலான வரி மதிப்பீட்டாண்டொன்றில் அத்தகைய கொடுப்பனவானது உறப்பட்ட அளவிற்கு, இலங்கையில் மூலமொன்றை கொண்டிராத கொடுப்பனவொன்று வருமானத்தைக் கணக்கிடுவதில் நேரடியாக கழிக்கப்படுதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
79 ஆம் பிரிவைத்
திருத்துதல்

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 79 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பிரிவை அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள் இலக்கமிடுவதன் மூலமும்;
- (2) அப்பிரிவினால் மீள் இலக்கமிட்ட (1) ஆம் உட்பிரிவில் “உறப்பட்ட தொகையொன்றுக்காக” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2025, ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னரான ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டொன்றில் உறப்பட்ட தொகையொன்றுக்காக” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்,”; அத்துடன்
- (3) அப்பிரிவின் மீள் இலக்கமிட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளை சேர்ப்பதன் மூலமும்:-

“(2) இலங்கையின் நிரந்தர தாபனம் ஒன்றினூடாக தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற வதிவற்ற ஆள், தலைமை அலுவலக செலவினம் என்ற தன்மையில் 2025 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று மற்றும் அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் ஏதேனும் செலவினம் உறப்படுகின்றவிடத்து, பின்வருவனவற்றுக்கு சமமான தொகையொன்று -

(அ) அத்தகைய செலவினத்தின் தொகையொன்று; அல்லது

(ஆ) அத்தகைய வியாபாரத்திலிருந்தான அத்தகைய ஆளொருவரின் மதிப்பிடற் பாலதான வருமானத்தின் பத்து சதவீதத்துக்கு சமமான தொகையொன்று,

இவற்றுள் எது குறைவாயிருக்கின்றதோ, அது அவ் வரிமதிப்பீட்டாண்டிற்காகக் கழிக்கப்படுதல் வேண்டும்.

(3) இப்பிரிவின் நோக்கத்துக்காக வதிவற்ற ஆளொரு வருடனும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டொன்றுடனும் தொடர்பான “தலைமையலுவலகச் செலவினம்” என்பது பின்வரும் செலவினம் உள்ளடங்கலாக, இலங்கைக்கு வெளியே அத்தகைய ஆளினால் அல்லது அவர் சார்பில் உறப்படும் நிறைவேற்று மற்றும் பொது நிருவாகச் செலவுகளையும் உள்ளடக்கும்-

(அ) இலங்கைக்கு வெளியே உள்ள அத்தகைய கம்பெனியின் ஏதேனும் அலுவலகத்தில் தொழிலுக்கமர்த்தப்பட்ட அல்லது அதன் அலுவல்களை முகாமை செய்யும் ஒவ்வொரு ஊழியரதும் மற்றும் ஒவ்வொரு வேறு ஆளினாலும் தொழிலிருந்தான மொத்த வருமானம் மற்றும் பொறுப்பு முயற்சியெடுக்கப்பட்டும் பிரயாணத்தின் மொத்த ஆகசெலவிலிருந்துமான மொத்த வருமானத்தின் கூட்டுமொத்தத்தையும்; அத்துடன்

(ஆ) இலங்கைக்கு வெளியேயான எவையேனும் வளவுகள் தொடர்பில் உறப்பட்டவை.”.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 84 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
84 ஆம் பிரிவைத்
திருத்துதல்

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவை, அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியாக மீள் எழுத்திடுவதன் மூலமும்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் மீள் எழுத்திட்ட (அ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை சேர்ப்பதன் மூலமும்:-

“(ஆ) 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிலிருந்து பயனாகும் வகையில், அத்தகைய அதிகாரசபையானது ஒவ்வொரு பஞ்சாங்க மாதம் முடிவடைந்த பின்னரான முப்பது நாட்களுக்குள்

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

ஆணையாளர் தலைமையதிபதியால் குறித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய விபரங்களையும் அத்தகைய முறையிலும் உள்ளடக்கியதுமான மாதாந்த வரி விபரத்திரட்டை கோப்பிடுதல் வேண்டும்.”; அத்துடன்

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் –

(அ) “இப்பிரிவு” என்னும் சொல்லுக்குப் பதிலாக “இப்பிரிவு மற்றும் பிரிவு 84அ” என்னும் சொற்களையும் என்களையும் இடுவதன் மூலமும்;

(ஆ) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்தியில் “ஒன்பதாம் பிரிவின் கீழ்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஒன்பதாம் பிரிவின் கீழ்;” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(இ) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை சேர்ப்பதன் மூலமும்:-

“(ஊ) அத்தகைய நிதிசார் நிறுவனத்தில் அத்தகைய தனியாளினால் பேணப்படும் ஏதேனும் வைப்பின் மீது 2025, ஏப்பிரல் 1 ஆம் தேதி யன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற வரிமதிப் பீட்டாண்டிற்காக இலங்கையில் வதியும் தனியாளொருவர் வரிமதிப் பீட்டாண்டொன்றுக்கு வரிமதிக்கப்படற் பாலதான வருமானத்தை கொண்டிராது விடின் மற்றும் ஆணையாளர் தலைமையதிபதியால் குறித்துரைக்கப் பட்டவாறு நிதிசார் நிறுவனத்துக்கு சுய வெளிப்படுத்துகையொன்றை வழங்கியிருப்பின், தனியாளொருவரு

க்கான நிதிசார் நிறுவனத்தாலான
வட்டி அல்லது கழிபனவு.”.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 85 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1இ) என்னும் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் ‘கல்விமான் போன்ற சுயாதீன சேவை வழங்குநர் என்ற தன்மையில் அத்தகைய தனியாளினால் அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “கல்விமான், கணக்காய்வாளர், மொடலர், தனியாளர் பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர், மதிப்பீட்டாளர், கலைஞர், நடிகர் நடனக்காரர், பாடகர், இசையமைப்பாளர், நிகழ்ச்சி அமைப்பாளர், புகைப்படக்கலைஞர், காணொளி பதிவுக் கலைஞர், சிகிச்சையாளர், ஆலோசகர், அழகுக்கலை நிபுணர், சமையற்காரர், மின் திருத்துநர், பல் வைத்தியர், மிருக வைத்தியர், சமூக ஊடக நிபுணர், வணிக விளம்பர பிரதிநிதி, விளையாட்டு வீரர், தகவல் தொழிநுட்ப நிபுணர், விளம்பர முகவர், மதியுரைஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கடன் வசூலிப்பவர் அல்லது எவரேனும் தனியாளர்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
85 ஆம் பிரிவைத்
திருத்துதல்

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 86 ஆம் பிரிவானது அப்பிரிவின் (8)ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
86 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(9) ஆணையாளர் தலைமையதிபதி, (2) ஆம் மற்றும் (8) ஆம் உட்பிரிவுகளின் கீழ் தேவைப் படுத்தப்பட்டுள்ள கூற்றுக்களை கோப்பிடுவதற்கான நடவடிக்கைமுறைகள், வடிவங்கள் மற்றும் படிவங்களைக் குறித்துரைக்கலாம். ஒவ்வொரு பிடித்து வைத்தல் முகவரும் அத்தகைய நடவடிக்கைமுறைகள், வடிவங்கள் மற்றும் படிவங்கள் தொடர்பிலான தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுதல் வேண்டும்.”.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 87 ஆம் பிரிவானது அப்பிரிவின் (5)ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
87 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(6) பிடித்துவைத்தல் முகவரொருவர், பிடித்து வைத்தற் சான்றிதழொன்றை ஏதேனும் விதிப்பனவு அல்லது கொடுப்பனவு இன்றி பிடித்துவைக்கப்பட்ட வருக்கு சேர்ப்பித்தல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
90 ஆம் பிரிவைத்
திருத்துதல்

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 90 ஆம் பிரிவானது (1) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் தரப்பட்டுள்ள வாய்ப்பாட்டில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(அ)அவ்வாய்ப்பாட்டின் “அ” என்னும் விடயத்தில், “வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கென தவணைப் பணம் செலுத்துநரினால் 91 ஆம் அல்லது 92 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான நடைமுறை மதிப்பிடப்பட்ட வரியாகவுள்ளவிடத்து;” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(அ) 2026, ஏப்பிறல் 1 ஆம் தேதிக்கு முன்னரான ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டொன்றுக்கென தவணைப்பணம் செலுத்துநரினால் 91 ஆம் அல்லது 92 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான மதிப்பிடப்பட்ட வரியாகவுள்ளவிடத்து; அத்துடன்

(ஆ) 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்காக, வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு நேர்முன்னர் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் வரி விதிக்கப்படற்பாலதான வருமானம் தொடர்பில் தவணைப் பணம் செலுத்து நரால் செலுத்தப்படற்பாலதான வரி தொகையாக உள்ளவிடத்து:

ஆயின், எவ்வாறாயினும், தவணைப் பணம் செலுத்துநருக்கு முற்போந்த வரி மதிப்பீட்டாண்டிற்கு வரி

விதிக்கப்படற்பாலதான வருமானம் இல்லாதிருக்கின்றவிடத்து அல்லது நடப்பு வரி மதிப்பீட்டாண்டில் முற்போந்த வரி மதிப்பீட்டாண்டின் வரி விதிக்கப்படற்பாலதான வருமானத்தைப் பெற எதிர்பார்க்கின்றவிடத்து, நடப்பு வரி மதிப்பீட்டாண்டிற்கு செலுத்தப் படற்பாலதான மதிப்பிடத்தக்க வரி 'அ' ஆகக் கருதப்படுதல் வேண்டும். இந்நோக்கத்துக்காக, நடப்பு வரி மதிப் பீட்டு ஆண்டிற்கு செலுத்தப்படற்பால தான மதிப்பிடப்பட்ட வரி, ஆணையாளர் தலைமையதிபதியினால் குறித்துரைக்கப் பட்ட நடவடிக்கைமுறை மற்றும் அதன் அடிப் படையின் மீது கணக்கிடப்படுதல் வேண்டும்;”;

- (ஆ)அவ்வாய்ப்பாட்டின் 'C' என்னும் விடயத்தில்
- (i) அவ்விடயத்தின் (ஆ) என்னும் பந்தியில் “ஆண்டின் போது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு முன்னரான ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின் போது” என்னும் சொற்களையும் என்களையும் இடுவதன் மூலமும்;”;
- (ii) (ஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(ஆஅ) 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கான ஆளொரு வரின் வருமானத்தைக் கணக்கிடுவதில் உள்ளடக்கப்பட்ட, அவ்வாளினால் பெறப்பட்ட கொடுப்பனவுகளிலிருந்து பகுதி II இன் கீழ் இயைபான வரிமதிப் பீட்டாண்டின் போது, பிடித்து வைக்கப்பட்ட அல்லது பிடித்து வைக்கப்பட வேண்டிய வரி;”;

- (iii) அவ்விடயத்தின் (இ) என்னும் பந்தியின் காப்பு வாசகத்தில் “ஆயின் எவ்வாறாயினும், தவணைப்பணம் செலுத்துந் ரொருவரினால் செலுத்தப்படற்பாலதான மதிப் பிடப்பட்ட வரியைக் கணக்கிடுவதில்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஆயின் எவ்வாறாயினும் 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு முன்னர் தவணைப்பணம் செலுத்துந்ரொருவரினால் செலுத்தப்படற்பாலதான மதிப்பிடப்பட்ட வரியைக் கணக்கிடுவதில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்”; அத்துடன்
- (5) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(6) இரண்டாயிரத்து இருபத்தாறாம் ஆண்டின் ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்கு பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டொன்றிற்கு தவணைப்பணம் செலுத்துநரினால் செலுத்தப்படற்பாலதான வரி தொகையை நிச்சயிப்பதில், அத்தகைய தவணைப்பணம் செலுத்துநர் 80 ஆம் பிரிவின் கீழ் கோரப்படும் வெளிநாட்டு வரி வரவை கணக்கிலெடுக்கலாம். எவ்வாறாயினும், அவ்வாறு செய்கையில், தவணைப் பணம் செலுத்துநர் அத்தகைய வரியை செலுத்தின் அல்லது தவணைப் பணம் செலுத்துநர் அவ் வரிமதிப்பீட்டாண்டுக்கு நேரொத்த காலப்பகுதியின் போது, அத்தகைய வரி செலுத்தப்படுமென நியாயமாக மதிப்பிடின் மட்டுமே தவணைப்பணம் செலுத்துநர் வெளிநாட்டு வருமான வரியைக் கணக்கிலெடுக்கலாம்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
91 ஆம் பிரிவைத்
திருத்துதல்

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 91 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “வரிமதிப் பீட்டாண்டொன்றுக்கான” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந்

தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப் பீட்டாண்டொன்றுக்கான” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “இப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவிற்கும்” என்னும் சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதி தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு முன்னதான ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கான இப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவிற்கும்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;

(3) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில் “வரிமதிப் பீட்டாண்டொன்றுக்கென” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கென” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;

(4) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவில் “தவணைப்பணம் செலுத்துநரொருவரின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதி தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுக்கு முன்னர் தவணைப்பணம் செலுத்துநரொருவரின்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(5) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் “உட்பிரிவு (5) இன் கீழ் ஆளொருவரால் கோப்பிடப்பட்ட” என்னும் சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு முன்னர் உட்பிரிவு (5) இன் கீழ் ஆளொருவரால் கோப்பிடப்பட்ட” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;”.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 92 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “பிரிவு 91 இன் கீழான மதிப்பீடொன்றை,” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
92 ஆம் பிரிவைத்
திருத்துதல்

வரிமதிப்பீட்டாண்டிற்கு முன்னரான பிரிவு 91 இன் கீழான மதிப்பீட்டொன்றை” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
94 ஆம் பிரிவைத்
திருத்துதல்

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 94 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் –

(அ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “தனியாளொருவர்.”; அத்துடன்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “தனியாளொருவர்; அல்லது”; என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை சேர்ப்பதன் மூலமும்:-

“(ஈ) இவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள தனியாளொரு வரின் வரிமதிப்பீட்டாண்டொன்றிற்கான வட்டி வருமானம் ஐந்தாயிரம் ரூபாவிற்கு விஞ்சாது இருத்தல்.”; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலமும்:-

“(2அ) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எது எவ்வாறிருப்பினும், 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூலோபாய முக்கியத்துவமிக்க வியாபாரத்தை கொண்டு நடாத்துகின்ற எவரேனும் ஆள், ஆணையாளர் தலைமையதிபதியினால் குறித்துரைக்கப்பட்ட படிவத்திலும் முறையிலும் வரி விபரத்திரட்டை கோப்பிடுதல் வேண்டும்.”.

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 95 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
95 ஆம் பிரிவைத்
திருத்துதல்

(1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள் இலக்கமிடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் மீள் இலக்கமிட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(2) ஐயத்தை தவிர்ப்பதற்காக, 82 ஆம் பிரிவின் கீழான வரிச் செலுத்துகைக்கு மட்டுமே மூலதன ஈட்டுகை வரி பற்றிய விபரத்திரட்டொன்று சுய வரிமதிப்பீடொன்றாயமைதல் வேண்டும் என இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.”.

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 96 ஆம் பிரிவை உடனடுத்து பின்வரும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுவதோடு அச்சட்டவாக்கத்தின் பிரிவு 96அ என்பதாக பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச்
சட்டவாக்கத்தில்
96அ என்னும்
புதிய உட்பிரிவை
உட்புகுத்துதல்

“சம்பள
நிலுவைக்கு
வரி வரவின்
ஏற்புடைமை

96அ.(1) ஊழியரொருவர் வரிமதிப்பீட்டாண் டொன்றில் ஏதேனும் சம்பள நிலுவையை பெற்றிருந்தவிடத்து, அத்தகைய ஊழியர் (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க கணக்கிடப்பட்ட வரி வரவிற்கு உரித்துடையவராதல் வேண்டும். அத்தகைய வரி வரவானது அவ்வரி மதிப்பீட்டாண்டிற்கான அவரது தொழில் வருமானத்திலிருந்து அத்தகைய ஊழியரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலிருந்து கழிக்கப்படலாம்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப் பட்டுள்ள வரி வரவானது பின்வரும் வாய்ப் பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுதல் வேண்டும்:-

$$A = B - C$$

‘A’ என்பது இப்பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரிவரவொன்றாகும். நடப்பு வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கான சம்பள நிலுவையின் மீது ஊழியரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலும் விஞ்சாதிருத்தல் வேண்டும்;

‘B’ என்பது நடப்பு வரிமதிப்பீட்டாண்டிற்கான சம்பள நிலுவைக்கு ஊழியருக்கு செலுத்தப்படற்பாலதான வருமான வரியாகும். அது நடப்பு வரிமதிப்பீட்டாண்டின் மொத்த தொழில் வருமானத்திற்கு செலுத்தப்படற்பாலதான வருமான வரிக்கு சமமாகும். சம்பள நிலுவை உட்பட, மொத்த தொழில் வருமானத்தின் மீது செலுத்தப்படற்பாலதான வருமான வரியை குறைக்குமிடத்து;

‘C’ என்பது சம்பள நிலுவையானது பெறப்பட்ட ஒவ்வொரு முன்னைய வரி மதிப்பீட்டாண்டிற்கு ஏற்புடைய வரிச் சட்டத்தின் நியதிகளின் படியாக கணக்கிடப்படுவதான செலுத்தப்படற்பாலதான வருமான வரியாகும்.

- (3) இப்பிரிவில் “சம்பள நிலுவை” என்பது ஊழியமொன்றில் மீண்டும் பணிக்கமர்த்தப்பட்டதன் விளைவாக அல்லது ஒழுக்காற்று நவடிக்கையொன்றின் பின்னர் மீண்டும் ஒத்த ஊழியத்திற்கு நியமனம் செய்யப்பட்டதன் விளைவாக, முன்னைய தேதியிலிருந்து ஒரு பதவிக்கு பதவி உயர்வு, முன்னைய

வரிமதிப்பீட்டாண்டின் முன்னைய தேதியிலிருந்து ஏதேனும் பதவி உயர்வுக்கான உரித்து மற்றும் ஆணையாளர் தலைமையதிபதியால் குறித்துரைக் கப்பட்ட ஒத்த காரணங்களின் விளைவாக, நடப்பு வரிமதிப்பீட்டாண்டில் ஆனால் அதே ஊழியத்திலிருந்து முன்னைய வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் ஊழியரொருவர் செய்த ஊழியத்திலிருந்து கிடைக்கும் ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களாகும்.

- (4) இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் வரி வரவானது, 83அ என்னும் பிரிவின் கீழ் முற்கூட்டிய தனிப்பட்ட வருமான வரி கழிப்பனவு செய்யப்படும் சூழ்நிலைகள் குறித்து ஆணையாளர் தலைமையதிபதியால் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
- (5) ஆணையாளர் தலைமையதிபதி, இப்பிரிவின் விண்ணப்பத்தின் மீது ஊழியரால் வரிக் கணக்காய்வுக்கு முன்னர் மீள்கொடுப்பனவுக்கான கோரிக்கை செய்யப்பட்ட தேதியின் மூன்று மாதங்களுக்குள் ஏதேனும் மீள்கொடுப்பனவு கோரிக்கையை செலுத்துதல் வேண்டும்.”.

22. முதன்மைச் சட்டவாக்கத்தின் 100 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ஏ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகளை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
100 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(ஏஅ) 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம், 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடுதல் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் கீழ் பணம் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை எதிர்த்தல் தொடர்பிலான

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

கடமைகளையும் பணிகளையும் புரியும் மற்றும் நிறைவேற்றும் நோக்கத்திற்கென இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் உளவறிதற்கூறின் பணிப்பாளருக்கு;

(ஏஆ) 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பணம் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை எதிர்த்தல் தொடர்பிலான கடமைகளையும் பணிகளையும் புரியும் மற்றும் நிறைவேற்றும் நோக்கத்திற்கென பொலிசு தலைமையதிபதிக்கு;

(ஏஇ) 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்களை கண்காணிக்கும் சபையின் கடமைகளையும் பணிகளையும் புரியும் மற்றும் நிறைவேற்றும் நோக்கத்திற்கென அச்சட்டத்தின் கீழான அத்தகைய சபைக்கு;”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
102 ஆம் பிரிவைத்
திருத்துதல்

23. முதன்மைச் சட்டவாக்கத்தின் 102 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப் படுகின்றது:-

“(1அ) இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கம்பனியும் அத்தகைய கூட்டிணைப்பு அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு பிந்தாமல் ஆணையாளர் தலைமையதிபதியிடம் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.”.

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 103 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
103 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(6)(அ) இப்பிரிவின் கீழ் வ.இ.இ குறித்தொதுக்கப்பட்ட ஆளொவ்வொருவருக்கும் ஆணையாளர் தலைமையதிபதி வ.இ.இ சான்றிதழை வழங்குதல் வேண்டும்.

(ஆ) 102 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்ட ஆளொருவர், 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியிலிருந்து பயனாகும் வகையில், கீழேயுள்ள பட்டியலின் நிரல் I இல் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் வ.இ.இ சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு தேவைப்படுத்தப்படுதல் வேண்டுமென்பதுடன் அவ்வாள் அத்தகைய தேவைப்பாட்டுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்துவதற்கு அப்பட்டியலின் நிரல் II இலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்ட இயைபான உத்தியோகத்தரின் பொறுப்பாதலும் வேண்டும்:-

பட்டியல்

நிரல் I	நிரல் II
நோக்கம்	இயைபான உத்தியோகத்தர்
ஏதேனும் நிதி நிறுவனத்தில் ஏதேனும் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு	நிதி நிறுவனத்தின் முகாமையாளர்
கட்டட வரைபடமொன்றுக்கு அனுமதி பெறுவதற்கு	உள்ளூராட்சி அதிகார சபையின் தவிசாளர், அமுலாக்கல் பணிப்பாளர் அல்லது ஆணையாளர்

மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்வதற்கு	மோட்டார் வாகன ஆணையாளர் தலைமையதிபதி
மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு	மாகாண இறைவரி ஆணையாளர் அல்லது பிரதேச செயலாளர்
காணியொன்றை அல்லது காணியொன்றுக்கான உரித்தொன்றை பதிவு செய்வதற்கு	பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் தலைமையதிபதி
தொழிலொன்றை பதிவு செய்வதற்கு	பிரதேச செயலாளர்
இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பெனியொன்றின் பங்குகளை கைமாற்றுநர் மற்றும் கைமாற்றிக்கொடுப்பவரால் கைமாற்றுவதற்கு	கம்பனி பதிவாளர் நாயகம்
கடனட்டையொன்றை பெறுவதற்கு	வங்கி அல்லது கடனட்டை வழங்கும் உருவகத்தின் முகாமையாளர்

(இ) இவ்வுட்பிரிவின் நோக்கத்திற்காக, (ஆ) என்னும் பந்தியில் குறித்துரைக்கப்பட்ட ஆணையாளர் தலைமையதிபதியும் இயைபான உத்தியோகத்தரும் வ.இ.இ சான்றிதழை சரிபார்க்க மாற்று முறைமையொன்றுக்காக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளலாம்.

(ஈ) ஆணையாளர் தலைமையதிபதி, இவ்வுட்பிரிவின் ஏற்பாடுகளை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்காக வழிகாட்டு நெறிகளை வழங்கலாம்.

(7) இப்பிரிவின் ஏற்பாடுகள்-

(அ) 102 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ்
ஆணையாளர் தலைமையதிபதியினால்
பதிவானது மறுக்கப்பட்ட
ஆளொருவருக்கு; அல்லது

(ஆ) வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தின்
ஏற்பாடுகளின் நியதிகளின்படி, வ.இ.இ
சான்றிதழைப் பெற்றுக்கொள்வதிலிருந்து
தடுக்கப்பட்ட ஆளொருவருக்கு,

ஏற்புடையதாதலாகாது.

(8) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, வ.இ.இ ஒன்றானது
இரகசியமானதோ அல்லது அந்தரங்கமானதாகவோ
இருத்தலாகாது.”.

25. முதன்மைச் சட்டவாக்கத்தின் 113 ஆம் பிரிவானது
இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
113 ஆம் பிரிவைத்
திருத்துதல்

(1) அப்பிரிவின் (1ஆ) என்னும் உட்பிரிவில் “(1இ)
என்பதற்கமைய” என்னும் சொற்களுக்கும்
எண்ணுக்கும் பதிலாக “(1இ) மற்றும் (1ஈ) என்னும்
என்பதற்கமைய” என்னும் சொற்களையும்
எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் (1இ) என்னும் உட்பிரிவை
உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை
சேர்ப்பதன் மூலமும்:-

“(1ஈ) 2025, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று
தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிலிருந்து
பயனாகும் வகையில், சிரேட்ட பிரசையொருவர்
அத்தகைய ஆளின் வரிவிபரத்திரட்டை
எழுத்திலோ அல்லது கணனி முறைமை அல்லது

இலத்திரனியல் தொலைபேசி சாதனமூடாகவோ
இலத்திரனியல் ரீதியில் கோப்பிடுதல்
வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
135 ஆம் பிரிவைத்
திருத்துதல்

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 135 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:-

“(7) தனியாளொருவர், 2025, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப் பீட்டாண்டிலிருந்து பயனும் வகையில், ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டொன்றுக்காக (இவ்வுட்பிரிவில் “நடப்பு வரிமதிப்பீட்டாண்டொன்று” எனக் குறிப்பீடுசெய்யப்படும்)-

(அ) நடப்பு வரிமதிப்பீட்டாண்டுக்கு உடன் முற்போந்தவரிமதிப்பீட்டாண்டிற்கானவரி விதிக்கப்படற்பாலதான வருமானத்தில் செலுத்தப்படற்பாலதான வரியின் நூற்றிருபது சதவீதத்திற்கு குறையாத தொகையொன்றுக்காக வருமான விபரத் திரட்டை கோப்பிட்டதுடன் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் அத்தகைய தனியாளின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ளவிடத்து;

(ஆ) வரி மீள்கொடுப்பனவுக் கோரிக்கை யில்லாது முழுமையான வரித் தொகையை செலுத்தியுள்ளவிடத்து; அத்துடன்

(இ) நடப்பு வரி மதிப்பீட்டாண்டுக்காக செலுத்தப்படற்பாலதான வரி தொடர் பாக மோசடி, தட்டிக்கழிப்பு, அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் தவறெதுவும் புரியப்படவில்லையென குறிப்பிடும் சத்தியக் கடுதாசியொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளவிடத்து,

அத்தகைய விபரத்திரட்டானது கோப்பிடப் பட்டதாக ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டுமென்பதுடன் நடப்பு வரிமதிப்பீட்டாண்டிற்காக இப்பிரிவின் கீழ் அத்தகைய விபரத்திரட்டுக்கு திருத்தங்களோ அல்லது மேலதிக மதிப்பீடுகளோ செய்யப்படுதலாகாது.”.

27. முதன்மைச் சட்டவாக்கத்தின் 150 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
150 ஆம் பிரிவைத்
திருத்துதல்

- (1) அப்பிரிவின் (2அ) என்னும் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் காப்புவாசகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் காப்புவாசகத்தை இடுவதன் மூலமும்:-

“ஆயின், அத்தகைய வதிவுள்ள தனியாள் தவணைப்பணம் செலுத்துநராகவிராதவரும் அவரது மீளளிப்பு உரிமைக்கோரிக்கை 2025, ஏப்பிரல் 1 ஆந்தேதிக்குமுன்னர் வரிமதிப்பீட்டுக்கு அறுபதாயிரம் ரூபாவை அல்லது யூன் முப்பதாம் தேதியன்று, செத்தெம்பர் முப்பதாம் தேதியன்று, திசெம்பர் முப்பத்தியோராம் தேதியன்று மற்றும் மாச்சு முப்பத்தியோராம் தேதியன்று முடிவடைகின்ற ஏதேனும் காலாண்டுக்காக பதினைந்தாயிரம் ரூபாவை விஞ்சாததுமான சிரேட்ட பிரசையொருவராகவிருப்பின், ஒரு வரிக் கணக்காய்வுக்கு முன்னர் அத்தகைய வதிவுள்ள தனியாளினாள் 2025, யூன் 30 ஆந்தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட அத்தகைய மீளளிப்பு உரிமைக்கோரிக்கை, மீளளிப்பு உரிமைக்கோரிக்கைத் தேதியிலிருந்து மூன்று மாதங்களினுள் செலுத்தப்படுதல் வேண்டும்.”;

அத்துடன்

- (2) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(5) ஆளொருவர், காசு அடிப்படையிலான கணக்கீட்டின் கீழான அத்தகைய ஆளின் வருமானத்தை கணக்கிடுவதில் ஒரு தொகையை உள்ளடக்கி அதன் ஏதேனும் தொகையானது பின்னர் தொடக்க ஒப்பந்தத்தின் இல்லாதொழிப்பு அல்லது மாற்றத்தின் காரணமாக மீளளிக்கப்பட்டிருக்கின்ற விடத்து, அத்தகைய ஆள் தனது வருமானத்தைக் கணக்கிடுவதில் உள்ளடக்கப்பட்டுள்ள தொகையை மீளளளிப்புச் செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது மாதங்களுக்குள் அத்தகைய விஞ்சிய வருமான வரியை மீளறவிட விண்ணப்பித்தால் இப்பிரிவின் கீழ் மீளளிப்பதற்கான மீளளளிப்புத் தொகையின் மீது செலுத்தப்பட்ட விஞ்சிய வருமான வரியை மீளளிப்புச் செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு உரித்துடையவராவார்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
163 ஆம் பிரிவைத்
திருத்துதல்

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “ஆளொருவர்” என்னும் சொல்லுக்குப் பதிலாக “2026, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் ஆளொருவர்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;
- (2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;
- (3) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில் “எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2026, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னர் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;

- (4) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலம்:-

“(4அ) (அ) 2026, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப் பீட்டாண்டிலிருந்து பயனும் வகையில், ஆளொருவர் வருமதியாகவுள்ள வரியை செலுத்தத் தவறுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி, (4ஆ) என்னும் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டவாறு செலுத்தத் தவறியவரின் விபரங்களை உள்ளடக்கிய சான்றிதழை செலுத்தத் தவறிய ஆள் வதியும் நியாயாதிக்கத்திலுள்ள அல்லது தொழில் இடம் அமைந்துள்ளவிடத்திலுள்ள உள்ளூர் எல்லையினுள்ளான நீதவான் நீதிமன்றத்தின் “நீதவானுக்கு சமர்ப்பிக்கலாம்:

ஆயின் வரிசெலுத்துநரொருவர், 139 ஆம் பிரிவைப் பின்பற்றி செலுத்தப்படற்பாலதான வரியின் நிருவாக மீளாய்வென்றைக் கோரியுள்ளவிடது அல்லது 140 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவைப் பின்பற்றி வரி மேன் முறையீடுகள் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடொன்று செய்துள்ளவிடத்து அத்துடன் அத்தகைய விண்ணப்பம் முடிவுறாதுள்ளவிடத்து அத்தகைய சான்றிதழேதும் சமர்ப்பிக்கப் படுதலாகாது.

(ஆ) (அ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்றதன் மேல், செலுத்தத்தவறிய ஆளுக்கு எதிராக தவறுகையிலுள்ள வரியை அறவிட ஏன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதென்பதற்கான காரணங்களைக் காட்டுவதற்காக, நீதவான் செலுத்தத் தவறியவரை தனக்கு முன்னால் தோன்றுவதற்காக அழைப்பாணை விடுத்தல் வேண்டும்.

(இ) செலுத்தத் தவறிய ஆள், நீதிவாணை திருப்திப்படுத்துவதற்கான போதிய காரணங்களை காட்டுவதற்கு தவறுகின்றவிடத்து,

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

தவறுகையிலுள்ள வரி, குற்றப்பணத்தினால் மட்டுமே தண்டிக்கப்படற்பாலதானதும் மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படற்பாலதல்லாத தவறொன்றின் தவறுகையாளரின் மீது நீதிவான் மறியற்றண்டனையினால் விதிக்கப்பட்ட குற்றப்பணமொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஈ) தவறொன்றுக்காக விதிக்கப்பட்ட குற்றப்பணக் கொடுப்பனவின் தவறுகை தொடர்பில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிமுறைக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ), (ஈ) மற்றும் (ஐ) என்னும் பந்திகளின் ஏற்பாடுகள் தவிர்ந்த, அவ்வுட்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள் அதன்மீது ஏற்புடைமையாதல் வேண்டுமென்பதுடன் நீதிவான் அத்தகைய தண்டனையை விதிக்கும் நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் அவ்வுட்பிரிவின் ஏற்பாடுகள் மூலம் ஏதேனும் பணிப்பை நீதிவான் ஆக்கலாம்.

(4ஆ) உட்பிரிவு (4அ) வில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள சான்றிதழானது, தவறுகையாளரின் பெயர் மற்றும் கடைசியாக அறியப்பட்ட தொழிலிடத்தின் அல்லது வதிவிட முகவரி என்பன உள்ளடங்கலாக இவ்வுட்பிரிவானது நடைமுறைக்குவரும் தேதிக்கு முன்னர் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வரி, வட்டி, தண்டப்பணம் அல்லது செலுத்தப்படற்பாலதான ஏனைய தொகை உள்ளடங்கலாக இச்சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான வரி, வட்டி தண்டப்பணம் அல்லது வேறு ஏதேனும் தொகை பற்றிய விபரங்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.

(4இ) ஆணையாளர் தலைமையதிபதி 151 ஆம் பிரிவின் கீழ் வரி செலுத்துகைக்கான காலநீட்டிப்பொன்றை வழங்கியிருந்தாலொழிய, (4அ) என்னும் உட்பிரிவின் நோக்கத்துக்காக ஆணையாளர் தலைமையதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழொன்றின் ஏதேனும் கூற்றின்

சரியான தன்மையை இப்பிரிவின் கீழான எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் நீதிவானால் கேள்விக்குட்படுத்தல் அல்லது விசாரணைக்குட்படுத்தப்படுதலாகாது என்ப துடன் இவ்வுட்பிரிவிலுள்ளதெதுவும் அத்தகைய சான்றிதழிலுள்ள ஏதேனும் கூற்றின் சரியான தன்மையை கருத்திற்கொள்ளவோ அல்லது முடிவு செய்வதற்கோ அல்லது முப்பது நாட்களை விஞ்சும் காலப் பகுதியொன்றுக்கான அத்தகைய வழக்கு நடவடிக்கைளை ஒத்தி வைக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ நீதிவான் ஒருவரை அதிகாரமளிப்பதாக வாசித்துப் பொருள் கொள்ளப்படுதலுமாகாது.

(4ஈ) 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிமுறைக்கோவைச் சட்டத்தின் 291 ஆம் பிரிவின் (2) தொடக்கம் (5) வரையான உட்பிரிவுகளிலுள்ளதெதுவும் (4அ) என்னும் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்படும் ஏதேனும் விடயத்துக்கு ஏற்புடையதாதல் வேண்டும்.

(4உ) உட்பிரிவு (4அ) என்பதில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் விடயத்தில், அவ்வுட்பிரிவினால் அவர் மீது விதிக்கப்பட்டதாக கருதப்படுகின்ற குற்றப்பணத்தை செலுத்தத் தவறினால், (6) ஆம் உட்பிரிவுக்கமைய செலுத்தத்தவறியவர் மறியற்றண்டனையால் தண்டிக்கப்படுதல் வேண்டும். நீதவான், அக்குற்றப் பணத்தொகையை செலுத்துவதற்கு நேரம் அல்லது அத்தொகையின் நேரடிக் கொடுப்பனவை தவணைகளில் செலுத்துவதற்கு அனுமதிக்கலாம்.

(4ஊ) நீதவான் (4அ) என்னும் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு காரணத்தைக் காட்டுவதற்கு நேரத்தை அனுமதிக்கும் அல்லது (4உ) என்னும் உட்பிரிவின்கீழ் குற்றப்பணக் கொடுப்பனவுக்காக முன்றிபந்தனையாக

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

வழங்கப்படுவதற்கு பிணை தேவைப்படுத்தலாம் என்பதுடன் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் அத்தியாயம் XXXIV இன் ஏற்பாடுகள் தவறுகையாளர் பிணை வழங்குவதற்கு அவ்வாறு தேவைப்படுமிடத்து, ஏற்புடையதாதல் வேண்டும்.

(4ஏ) உட்பிரிவு (4உ) என்பதன் கீழ் தவணைகளில் கொடுப்பனவு செய்யப்படுதல் வேண்டுமென நீதவான் பணிக்கின்றவிடத்தும் மற்றும் அத்தகைய தவணை ஏதேனு மொன்றிற்கான கொடுப்பனவுகளில் தவறுகை ஏற்படுகின்றவிடத்தும், நடவடிக்கை கள் அப்போது எஞ்சியுள்ள செலுத்தப்படாத எல்லாத் தவணைகளின் கொடுப்பனவிலும் செலுத்தப்பட்ட தவறுகை போன்றதானதாக எடுக்கப்படலாம்.

(4ஏ) உட்பிரிவு (4அ) என்பதன் கீழான ஏதேனும் வழக்கு நடவடிக்கையில், வரி முறையாக மதிப்பிடப்பட்டு செலுத்தத் தவறியதற்காக ஆணையாளர் தலைமையதிபதியின் சான்றிதழ் போதுமான சான்றாதல் வேண்டுமென்பதுடன் வரி அதிகம், பிழை அல்லது மேன்முறையீட்டின் கீழுள்ளது என்ற ஏதேனும் வாதம் ஏற்றுக் கவனிக்கப்படுதலுமாகாது.”;

(5) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவில் “மூன்றாம் உட்பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக “(3) ஆம் உட்பிரிவில் அல்லது (4அ) என்னும் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(6) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் “(3) ஆம் உட்பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட” என்னும் சொற்களுக்கும் எண்ணுக்கும் பதிலாக “ (3) ஆம் உட்பிரிவில் அல்லது (4அ) என்னும் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்.

29. முதன்மைச் சட்டவாக்கத்தில் 175 ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப் படுகின்றதென்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 175அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச்
சட்டவாக்கத்தில்
175அ என்னும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்

"அழைப்பாணை மற்றும் அறிவித்தல் களைச் சேர்ப்பித்தல் 175அ. நூறாம் பிரிவின் ஏற்பாடுகள் எது எவ்வாறிருப்பினும், இவ் அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதி அல்லது ஏதேனும் நீதிமன்றம் ஏதேனும் அறிவித்தல் அல்லது தோன்றுவதற்கான அறிவித்தல் அல்லது அழைப்பாணைகளை வழங்கியிருக்கின்றவிடத்து, அத்துடன் ஆணையாளர் தலைமையதிபதி அல்லது அத்தகைய நீதிமன்றம் இயைபான ஆளுக்கு அத்தகைய அறிவித்தலை அல்லது அழைப்பாணையை சேர்ப்பிக்க அல்லது சேர்ப்பிக்கச் செய்வதற்கு இயலாது இருக்கின்ற விடத்து, அது அதன் உரிய அறிவித்தலை வழங்கும் நோக்கத்துக்காக சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பழக்கத்திலுள்ள ஏதேனும் செய்தித்தாளில் அத்தகைய அறிவித்தல் அல்லது அழைப்பாணைகளின் விபரங்களை அத்தகைய அறிவித்தல் மற்றும் அழைப்பாணைகளை சேர்ப்பிப்பதற்கு அல்லது சேர்ப்பிக்கச் செய்வதற்கான இயலாமை பற்றி எழுத்தில் காரணங்களைப் பதிவு செய்ததன் பின்னர், வெளியிடுவதற்கு ஆணையாளர் தலைமையதிபதி அல்லது அத்தகைய நீதி மன்றத்துக்குச் சட்ட முறையானதாதல் வேண்டும்."

30. முதன்மைச் சட்டவாக்கத்தில் 178 ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 178அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச்
சட்டவாக்கத்தில்
178அ என்னும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்

"பிடித்து
வைத்தல்
முகவர்கள்
மற்றும்
தனியாட்
களினால்
இணங்கி
யொழுக்கமை

178அ. (1) பிரிவு 86 இன் (9) ஆம் உட்பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள தேவைப்பாடு களுடன் இணங்கியொழுகத் தவறுகின்ற பிடித்து வைக்கும் முகவர் ஒருவர், (2) ஆம் உட்பிரிவுக்கமைய வரிமதிப்பீட்டாண் டொன்றுக்காக இரண்டு இலட்சம் ரூபாவை விஞ்சாதவொரு தொகைக்கான தண்டத்துக்கு ஆளாதல் வேண்டும்.

(2) (அ) ஓராம் உட்பிரிவின் கீழ் தண்டத்தை பணத்தை மதிப்பீடு செய்ய முன்னர், ஆணையாளர் தலைமையதிபதி எச்சரிக்கை அறிவித்தலை வழங்குதல் வேண்டும்.

(ஆ) அறிவித்தல் சேர்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பதினான்கு நாட்களினுள் (அ) என்னும் பந்தியின் கீழ் வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவித்தலுடன் பிடித்து வைக்கும் முகவர் இணங்கியொழுகின்றவிடத்து, (1) ஆம் உட்பிரிவின் கீழ் தண்டமெதுவும் விதிக்கப் படுதலாகாது.

(3) பொய்யான அல்லது பிழைவழியுக்கின்ற விபரங்களுடன் 84 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியின் கீழ் சுய வெளிப்படுத்துகையொன்றை வழங்குகின்ற தனியாளொருவர், (4) ஆம் உட்பிரிவுக்கமைய இரண்டு இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டத்துக்கு ஆளாதல் வேண்டும்.

(4) மூன்றாம் உட்பிரிவின் கீழ் தண்டத்தை மதிப்பிட முன்னர், ஆணையாளர் தலைமை யதிபதி, அத்தகைய ஆளினால் வழங்கப்பட்ட சுய வெளிப்படுத்துகை உள்ளடக்கப்பட்டுள்ள பொய்யான அல்லது பிழைவழியுக்கின்ற விபரங்களுடன் தனியாளுக்கு அறிவித்த லொன்றை வழங்குதல் வேண்டும்.

(5) மூன்றாம் உட்பிரிவின் கீழ் தண்டத்துக் காளாகிய தனியாளொருவர் 4 ஆம் உட்பிரிவின் கீழ் எவ் அறிவித்தல் வழங்கப்பட்டதோ அவ் அறிவித்தல் மீதான வெளிப்படுத்துகைக்குப் பதிலாக சுய வெளிப்படுத்துகையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு உரித்துடையவராதலாகாது.”.

31. முதன்மைச் சட்டவாக்கத்தின் 185 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய அத்தியாயம் இத்தால் உட்புகுத்தப்படுகின்றதுடன் அது அச் சட்டவாக்கத்தின் அத்தியாயம் XVIIஅ என்றவாறாகப் பயனுறுதலும் வேண்டும்:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
புதிய அத்தியாயம்
XVIIஅ இனை
உட்புகுத்துதல்

“அத்தியாயம் XVIIஅ

தவறுகளுக்கான குற்றவழக்குத் தொடுப்பு

விபரத்திரட்டுகள்
தொடர்பான
குற்றங்களுக்கான
குற்ற வழக்கு
தொடுப்பு
முதலியன

185அ.(1) எவரேனும் ஆள்-

(அ) 86 ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்
பட்டவாறாக வருடாந்தக்
கூற்றொன்றை ஆணையாளர்
தலைமையதிபதிக்கு கோப்பிடத்
தவறுகின்றவிடத்து;

(ஆ) 93 ஆம் பிரிவின் கீழ் வருமான
விபரத்திரட்டொன்றை ஆணையாளர்
தலைமையதிபதிக்கு கோப்பிடத்
தவறுகின்றவிடத்து;

(இ) 102 ஆம் பிரிவினால் கீழ் தேவைப்
படுத்தப்பட்டவாறாக ஆணையாளர்-
தலைமையதிபதியுடன் பதிவு செய்யத்
தவறுகின்றவிடத்து;

(ஈ) 123 ஆம் பிரிவின் கீழ் கொடுக்
கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கி
யொழுகி ஆணையாளர்- தலைமை
யதிபதி முன்னிலையில் தோன்றத்
தவறுகின்றவிடத்து; அத்துடன்

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

(உ) 126 ஆம் பிரிவின் கீழ் வரி விபரத்திரட்டொன்று கொடுத்துதவ தவறுகின்றவிடத்து,

அறிவித்தல் சேர்ப்பித்து முப்பது நாட்களினுள், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக அவர் அவசியமான படிமுறைகளை எடுத்து நடத்தலொழிய, ஆணையாளர் தலைமையதிபதி இப்பிரிவின் கீழ் அவருக்கெதிராக சட்ட வழக்கு நடவடிக்கைகள் தொடுக்கப்படுமெனக் குறிப்பிட்டு அத்தகைய ஆளுக்கு எழுத்திலான அறிவித்தலைச் சேர்ப்பித்தல் வேண்டும்.

(2) எவரேனுமாய், (1) ஆம் உட்பிரிவின் கீழ் நியாயமான காரணமின்றி ஆணையாளர் தலைமையதிபதியால் வழங்கப்பட்ட அறிவித்தலுடன் இணங்கியொழுகத் தவறுகின்றவிடத்து, இச்சட்டத்தின் கீழான தவறொன்றைப் புரிகின்றார் என்பதுடன் நீதவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறையான விளக்கத்தின் பின் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் நான்கு இலட்சம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணம் ஒன்றிற்கு அல்லது ஒன்றில் ஆறு மாதங்களை விஞ்சாத காலப்பகுதியொன்றிற்கான மறியற் தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.”.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 193 ஆம் பிரிவைத் திருத்துதல்

32. முதன்மைச் சட்டவாக்கத்தின் 193 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “எழுத்து மூலம் அவ்வாறு செய்யுமாறு” என்னும் சொற்களுக்குப் பதிலாக “எழுத்து மூலம் அவ்வாறு செய்யுமாறும் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள கட்டளையுடன் இணங்கியொழுகியும்” என்னும் சொற்களையும் என்களையும் இடுவதன் மூலமும்;

- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(2அ) (அ) தவறொன்றை இணக்குவதற்காக எவரேனும் ஆள் வேண்டுகோளொன்றை விடுக்குமிடத்து, இணக்கப்படுத்த நாடும் தவறு தொடர்பில் அவரால் கோப்பிடப்பட்ட ஏதேனும் மேன்முறையீடு மற்றும் அத்தகைய மேன்முறையீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டுக்கான ஏது, அத்தகைய மேன்முறையீடு அல்லது ஏது இதுவரை உள்ளவாறு மீளப்பெறுவதற்கு பொறுப்பு முயற்சித்தல் வேண்டும்,

(ஆ) மேன்முறையீடொன்று இணக்கப் படுத்தப்பட நாடுகின்ற தவறுடன் தொடர்புடைய ஏதுக்களையும் இச்சட்டத்தின் கீழான ஏனைய விடயங்கள் தொடர்பான ஏதுக்களையும் உள்ளடக்கியுள்ளவிடத்து, (அ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பொறுப்பு முயற்சியானது, இணக்கப்படுத்தப்பட நாடுகின்ற தவறு தொடர்பிலான ஏதுக்களுக்கு மாத்திரமே ஏற்புடைமையாதல் வேண்டுமென்பதுடன் வேறு விடயங்கள் தொடர்பிலான ஏதுக்கள் தொடர்பில் மேன் முறையீடானது தொடரப்படலாம்.”; அத்துடன்

- (3) அப்பிரிவின் (7) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலமும்:-

“(8) இப்பிரிவின் கீழ் தவறொன்றை இணக்குவதற்கான வேண்டுகோளொன்று செய்யப்படும்போது ஆணையாளர் தலைமையதிபதி, விதிக்கப்படவேண்டிய கட்டணத்தை குறித்துரைக்கலாம்.

(9) அத்தகைய தவறானது வேறு ஏதேனும் எழுத்திலான சட்டமொன்றின் கீழான தவறொன்றுடன் நேரடியாக தொடர்பு பட்டதாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஏதேனும் சட்ட வலுவுறுத்துகை முகவரான்மையால் புலனாய்வொன்று நடாத்தப்பட்டதாகவோயிருந்தால், ஆணையாளர் தலைமையதிபதி, இப்பிரிவின் கீழ் தவறொன்றை இணக்குதலாகாது.”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
195 ஆம் பிரிவைத்
திருத்துதல்

33. முதன்மைச் சட்டவாக்கத்தின் 195 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) “அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி” என்னும் சொல்லமைப்புக்கான வரைவிலக்கணத்தின் (அ) என்னும் பந்தியின் (iv) ஆம் உட்பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலமும்:-

“(iv) 2000 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை பட்டய வரிவிதிப்பு நிறுவகத்தின் உறுப்பினர் ஒருவர்;”;

- (2) “கம்பனி” என்னும் சொல்லமைப்புக்கான வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலமும்:-

““குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர்” என்பது, (351 ஆம் அத்தியாயமான) குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் எனப் பொருள்படும்;”;

- (3) “வட்டி” என்னும் சொல்லமைப்புக்கான வரைவிலக்கணத்தில் –

(அ) (அ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு
அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை
இடுவதன் மூலமும்:-

“(அ) முதலின் மீள்கொடுப்பனவு அல்லாத
தனிசு கடப்பாட்டின் கீழ் செய்யப்
பட்ட கழிப்பனவொன்று அல்லது
கட்டுப்பணமொன்று உள்ளடங்க
லான கொடுப்பனவொன்று;”;
அத்துடன்

(ஆ) (இ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு
அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை
இடுவதன் மூலமும்:-

“(இ) தனிசு கடப்பாடொன்று அல்லது
பண்டமாற்று உடன்படிக்கை
தொடர்பில் செய்யப்பட்ட
பொறுப்பேற்பு, உத்தரவாதம்
அல்லது செலுத்தப்பட்ட சேவைக்
கட்டணம்;” அத்துடன்

(4) “அரசு சார்பற்ற ஒழுங்கமைப்பு” என்னும்
சொல்லமைப்புக்கான வரைவிலக்கணத்தில்
“எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட
தரும நிறுவனம் ஒன்றை உள்ளடக்காது”
என்னும் சொற்களுக்குப் பதிலாக “எல்லாச்
சந்தர்ப்பங்களிலும் இச்சட்டத்தின் ஐந்தாம்
அட்டவணையின் 1 ஆம் பந்தியின் (அ) என்னும்
உட்பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள தரும
நிறுவனம் ஒன்றை உள்ளடக்காது,” என்னும்
சொற்களையும் எண்ணையும் இடுவதன் மூலமும்.

34. முதன்மைச் சட்டவாக்கத்தின் 202 ஆம் பிரிவானது
அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும்
புதிய உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்
படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
202 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(2அ) ஐயத்தைத் தவிர்ப்பதற்காக, (2) ஆம் உட்பிரிவானது –

(அ) 2018, ஏப்பிரல் 1 ஆந் தேதிக்கு முன்னரான ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டொன்றிற்கு நீக்கப்பட்ட சட்டத்தின் 32 ஆம் பிரிவு, 33 ஆம் பிரிவு அல்லது 34 ஆம் பிரிவின் கீழ் அத்தகைய தொகை கழிப்பனவு செய்யப்பட்டிருந்தால், நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் அத்தகைய கழிப்பனவின் ஏதேனும் கழிப்பனவு செய்யப்படாத மீதி 2018, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்றுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் கீழ் ஏதேனும் தொகையைக் கழிப்பனவு செய்வதற்கு;

(ஆ) நீக்கப்பட்ட சட்டத்தின் 137 ஆம் பிரிவின் அல்லது 138 ஆம் பிரிவின் கீழ் கற்பனை வரி வரவொன்றுக்கான அல்லது 2018, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டொன்றிற்காக நீக்கப் பட்ட சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் வரி வரவொன்றுக்கான ஏதேனும் உரிமைக் கோரிக்கையொன்றுக்கு; அத்துடன்

(இ) 2018, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்கு பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டொன்றிற்காக நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ஏதேனும் வரி வீதமொன்றுக்கான அல்லது வரி விலக்களிப்பொன்றுக்கான விண்ணப்ப மொன்றுக்கு

ஏற்படையதாதலாகாது என இத்தால் வெளிப் படுத்தப்படுகின்றது.”.

35. முதன்மைச் சட்டவாக்கத்தின் 203 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப் படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
203 ஆம் பிரிவைத்
திருத்துதல்

“(6) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி ஆளொருவரின் இலாபங்களினதும் வருமானத்தினதும் முழுமையான அல்லது ஏதேனும் பாகத்திற்கு சலுகை வரி வீதம் ஏற்புடையதாகின்றவிடத்து, அத்தகைய சட்டத்தின் இயைபான ஏற்பாடுகளில் குறித்துரைக்கப்பட்டவாறான ஏதேனும் காலப் பகுதிக்கு அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலப் பகுதியொன்றானது 2018, மாச்சு 31 ஆம் தேதியன்றுள்ளது முடிவடையவில்லையெனில் அத்தகைய சலுகை வரிவீதம் அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதி முடிவடையும் வரை தொடர்ந்து ஏற்புடையதாதல் வேண்டும்:

ஆயின், எவ்வாறாயினும், ஏதேனும் அத்தகைய சலுகை வரி வீதமானது, 2025, மாச்சு 31 ஆந் தேதிக்கு பின்னர் ஏற்புடையதாதலாகாது.”.

36. முதன்மைச் சட்டவாக்கத்தின் முதலாம் அட்டவணை யானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
முதலாம்
அட்டவணையைத்
திருத்துதல்

(1) அவ் அட்டவணையின் 1 ஆம் பந்தியின் (2) ஆம் உட்பந்தியின் (அ) என்னும் விடயத்தில் “10 சதவீதத்தில் வரி விதிக்கப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(i) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் 10 சதவீதத்திலும்; அத்துடன்

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

(ii) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து பயனுறுவதாக 15 சதவீதத்திலும்,

வரி விதிக்கப்படுதல் வேண்டும்;”;

(2) அவ் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் (2) ஆம் உட்பந்தியின் (அ) என்னும் விடயத்தில் “10 சதவீதத்தில் வரி விதிக்கப்படுதல் வேண்டும்” என்னும் சொற்களுக்கும் என்களுக்கும் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(i) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் 10 சதவீதத்திலும்; அத்துடன்

(ii) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து பயனுறுவதாக 15 சதவீதத்திலும்

வரி விதிக்கப்படுதல் வேண்டும்;”;

(3) அவ் அட்டவணையின் 3 ஆம் பந்தியின் (2) ஆம் உட்பந்தியின் (அ) என்னும் விடயத்தில் “10 சதவீதத்தில்” என்னும் சொற்களுக்கும் என்களுக்கும் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(i) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் 10 சதவீதத்திலும்; அத்துடன்

(ii) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து பயனுறுவதாக 30% சதவீதத்தில்”;

(4) அவ் அட்டவணையின் 4 ஆம் பந்தியில் (2ஆ) என்னும் உட்பந்தியில் (ஆ) என்னும் விடயத்தில், “ஏதேனும் மது அல்லது புகையிலைத் தயாரிப்பின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “அத்தகைய உற்பத்தியின் ஏற்றுமதி தவிர்ந்த, ஏதேனும் மது அல்லது புகையிலைத் தயாரிப்பின்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(5) அவ் அட்டவணையின் 5 ஆம் பந்தியில் (2) ஆம் உட்பந்தியில் (அ) என்னும் விடயத்தில் “10 சதவீதத்தில்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(i) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் 10 சதவீதத்திலும்; அத்துடன்

(ii) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து பயனுறுவதாக 30 சதவீதத்திலும்”;

அத்துடன்

(6) அவ் அட்டவணையின் 7 ஆம் பந்தியில் (2) ஆம் உட்பந்தியில் (அ) என்னும் விடயத்தில் “பத்து சதவீதத்தில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும்:-

“(i) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் 10 சதவீதத்தில்; அத்துடன்

- (ii) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து பயனுறுவதாக 30 சதவீதத்தில்”.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
இரண்டாம்
அட்டவணையைத்
திருத்துதல்

37. முதன்மைச் சட்டவாக்கத்தின் இரண்டாம் அட்டவணையானது அவ்வட்டவணையின் 1 ஆம் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

- (1) அப்பந்தியின் (1அ) என்னும் உட்பந்தியில் “வழங்கப்படுதல் வேண்டும்.” என்னும் சொற்களுக்குப் பதிலாக பின்வரும் சொற்களை இடுவதன் மூலமும்:-

“வழங்கப்படுதல் வேண்டும்:

ஆயின், இவ்வுட்பந்தியின் கீழ் அதிகாரிக் கப்பட்ட மூலதன அனுமதிப்புக்கு தகைமை யுடையவராக இருப்பதற்காக அத்தகைய ஆள் அத்தகைய ஏலவேயுள்ள பொறுப்புமுயற்சியை விரிவாக்குவதற்கு இலங்கை முதலீட்டு சபையானது குறிப்பாக அனுமதியளித்தல் வேண்டும்.”; அத்துடன்

- (2) அப்பந்தியின் (2) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:-

“(2அ) வரிமதிப்பீட்டாண்டொன்றின் போது, அருவச் சொத்துக்கள் தவிர புதிய பொறுப்பு முயற்சியொன்றில், தேய்மானத் திற்குட்படற்பாலதான சொத்துக்களில் ஆளொருவரினால் செய்யப்பட்ட முதலீட்டின் 100% சதவீதத்துக்கு சமமான மூலதன அனுமதிப்பொன்று இலங்கையின் ஏதேனும் பாக மொன்றில் அத்தகைய பொறுப்பு முயற்சியில் பயன்படுத்தப்படுகின்ற அத்தகைய தேய்மானத்

திற்குட்படற்பாலதான சொத்துக்களின் மொத்த முதலீடு 250,000 ஐ. அ.டொ. இனை விஞ்சுகின்ற ஆனால் 3 மில்லியன் ஐ. அ.டொ. இனை விஞ்சாது இருப்பின், அவ்வரி மதிப்பீட்டாண்டறிக்கை அத்தகைய ஆளுக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.”.

38. முதன்மைச் சட்டவாக்கத்தின் மூன்றாம் அட்டவணை யானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
மூன்றாம்
அட்டவணையைத்
திருத்துதல்

(1) அவ் அட்டவணையின் (அ) என்னும் பந்தியின் (iv) ஆம் உட்பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் புதிய உட்பந்தியை இடுவதன் மூலமும்:-

“(iv) அ. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டவை தவிர்ந்த கல்வி அமைச்சுடன் பதிவு செய்யப்பட்டதும், அத்துடன் அரசாங்கத்தினாலும் கல்வி அமைச்சினாலும் வழங்கப்படும் சுற்றறிக்கைகளைப் பின்பற்று வதற்கு பணிப்பாணையிடப்படுத்தப் படுவதுமான ஏதேனும் அரசாங்க உதவி பெறும் தனியார் பாடசாலை;

ஆ. இவ்வுட்பந்தியின் நோக்கங்களுக்காக “அரசாங்க உதவி பெறும் தனியார் பாடசாலை” என்பது, அரசாங்கத் திடமிருந்து தொடர்ச்சியாக அதன் தொழிற்பாட்டுக்கு அவசியமான பண உதவிகள் அல்லது அத்தியாவசிய மான பண்டங்கள் எனும் வடிவத்தில் தொடர்ச்சியாக உதவி பெறும் தனியார் பாடசாலையாகும்;”

(2) அவ் அட்டவணையில் (ஐ) என்னும் பந்தியில் (ii) ஆம் உட்பந்தியில் “அத்தகைய ஆளினால்”

**2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்**

என்னும் சொற்களுக்குப் பதிலாக “கடன் தொகை வெளிநாட்டு நாணயத்தில் வங்கியூடாக அனுப்பப்பட வேண்டுமென்பதுடன் வரும்படியான கடன் இலங்கையினுள் பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கமைவாக அத்தகைய ஆளினால்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;”;

(3) அவ் அட்டவணையின் (த) என்னும் பந்தியில் “84 ஆம் பிரிவின்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மாதாந்த வரி விபரத் திரட்டு காட்டப்பட்டுள்ளவாறாக அத்தகைய ஒவ்வோராளினாலும் பெறப்பட்ட ஒவ்வொரு தொகையின் அளவுக்கு 84 ஆம் பிரிவின்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்;

(4) அவ் அட்டவணையின் (நந) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை உட்புகுத்து வதன் மூலமும்:-

“(நந) விமானப் போக்குவரத்து, மென் பொருள் உரிமங்கள் அல்லது இலங்கை விமானப்படையிலிருந்து ஏனையவை தொடர்பான சேவைகளுக்கான கட்டணமாக எவரேனும் வதிவற்ற ஆளொருவரிடமிருந்து 2025, ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட ஏதேனும் தொகை; அத்துடன்

(5) அவ் அட்டவணையின் (ர) ஆம் பந்தியில் “சட்டத்தில் ஒவ்வொரு மதிப்பீட்டாண்டுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுக்கு” என்னும் சொற்களுக்குப்

பதிலாக “சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.”.

39. முதன்மைச் சட்டவாக்கத்தின் நான்காம் அட்டவணை யானது அவ்வட்டவணையின் 2 ஆம் பந்தியின் (5) ஆம் உட்பந்தியின் (ஆ) என்னும் விடயத்தில் “போக்கு வரத்தொன்றில் அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “போக்குவரத்தொன்றில் அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
நான்காம்
அட்டவணையைத்
திருத்துதல்

40. முதன்மைச் சட்டவாக்கத்தின் ஐந்தாம் அட்டவணை யானது, 1 ஆம் பந்தியில் (அ) என்னும் உட்பந்தியில் (i) ஆம் விடயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் விடயத்தை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
ஐந்தாம்
அட்டவணையைத்
திருத்துதல்

“(i) அ. பிணியாளர்களுக்கும் அல்லது தேவை யுள்ளவர்களுக்கும் நிறுவனமயப்படுத்தப் பட்ட பராமரிப்பை வழங்குவதற்காக தாபிக்கப்பட்ட தரும நிறுவனம்; அல்லது

ஆ. 2025, ஏப்பிறல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்கு பின்னர் அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்பு அல்லது கல்விச் சேவைகளுடன் இணைந்து சுகாதார வசதிகளை வழங்குகின்ற சமூக சேவை ஒழுங்கமைப்புகளைப்பதிவுசெய்வதற்காக நடைமுறையிலுள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்பட்ட நிறுவனம் ஒன்று; அத்துடன்”.

41. முதன்மைச் சட்டவாக்கத்தின் ஆறாம் அட்டவணை யானது அவ்வட்டவணையின் 4 ஆம் பந்தியின் (1) ஆம் உட்பந்தியில் “வரி மதிப்பீட்டாண்டொன்றுக்காக” என்னும் சொற்களுக்குப் பதிலாக “2025, ஏப்பிறல் 1 ஆந் தேதிக்கு முன்னரான வரி மதிப்பீட்டாண்டொன்றுக்காக” என்னும்

முதன்மைச்
சட்டவாக்கத்தின்
ஆறாம்
அட்டவணையைத்
திருத்துதல்

சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

குறைந்த
செலுத்துகை
களுக்கும் பிந்திய
செலுத்துகைக
ளுக்குமான
வட்டியை
பதிவழித்தல்

42.(1) ஆணையாளர் தலைமையதிபதி, (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய பின்வரும் சட்டங்களின் கீழ் விதிக்கப்படற்பாலதான குறைந்த செலுத்துகைகளுக்கும் தாமதச் செலுத்துகைகளுக்கும் மற்றும் எஞ்சியுள்ள நிலுவைகளுக்கும் மீதான ஏதேனும் வட்டியை பதிவழித்தல் வேண்டும்:-

(அ) 2025, மார்ச் 31 ஆம் தேதியன்று முடிவடைகின்றதான வரி மதிப்பீட்டாண்டு வரை முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவு 157;

(ஆ) 2022 ஆம் ஆண்டின் 14 ம் இலக்க, மிகைக்கட்டண வரிச் சட்டம்; அல்லது

(இ) தனிச் மீள்கொடுப்பனவு அறவீட்டின் மீதான 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டம்.

(2) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து ஆறு மாதகாலம் முடிவடைவதற்கு முன்னர் இயைபான வரி மதிப்பீட்டாண்டிற்காக ஆணையாளர் தலைமையதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட ஏதேனும் தொகை தவிர்ந்த முழுமையான வரித் தொகை மற்றும் ஏதேனும் ஏற்புடையற்பாலதான தண்டங்கள் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கமையாக ஆணையாளர் தலைமையதிபதி, (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வட்டியை பதிவழித்தல் வேண்டும்.

(3) ஐயத்தை தவிர்ப்பதற்காக –

(அ) ஓராம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனையை வரி

செலுத்துநர் பூர்த்திசெய்திருக்குமிடத்து,
ஆணையாளர் தலைமையதிபதி
அத்தகைய வரி செலுத்துநர் (2) ஆம்
உட்பிரிவின் தேவைப்பாடுகளுடன்
இணங்கியொழுகியுள்ளாரென கருதுதல்
வேண்டும்;

(ஆ) இப்பிரிவின் ஏற்புடைமையின் நோக்கத்
திற்காக, ஆணையாளர் தலைமையதிபதி
வரிமதிப்பீட்டாண்டுகள் அல்லது வரி
விதிக்கப்படற்பாலதான காலப்பகுதி
என்பவற்றைத் தனிவேறானதாக கருதுதல்
வேண்டுமென; அத்துடன்

(இ) முதன்மைச் சட்டவாக்கத்தின் 154 ஆம்
பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதி
பதியால் ஏதேனும் வரிச் செலுத்துகையின்
முதன்மைத் தொகை வரி தொடர்பான
வட்டியாக ஏற்புடைய தாக்கப்பட்டுள்ள
விடத்து, வட்டியாக அவ்வாறு
ஏற்புடையதாக்கப்பட்ட தொகை,
இப்பிரிவின் ஏற்புடைமையின்
நோக்கத்திற்காக மட்டும் வரியின்
முதன்மைத் தொகையாக பிரிக்கப்படுதல்
வேண்டுமென

இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.

43. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே
ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே
மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
விடயத்தில் சிங்கள
உரை மேலோங்கி
நின்றல்

